[24th March 1964

திரு. பி. கே. மூக்கையா தேவர் : திருச்சியில் இருந்து தூத்துக்குடி வரையில் உள்ள அந்த ரயில்வே லைன்களை மாற்றும் வேலை எப்போது தொடங்கும் என்று கனம் அமைச்சர் அவர்கள் சொல்வார்களா ?

கனம் திரு. வெ. ராமையா : உடனடியாக எடுக்கவேண்டு மென்று மத்திய அரசாங்கத்திற்கு நாம் ஆலோசனை சொல்லியிருக் கிறோம்.

சேலம் மாவட்டத்தில் "கோக்கோ" பயிரிடுதல்

*381 கேள்வி—**திரு. வி. ஆர். பெரியண்ணன் :** கனம் உள்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப் பாரா—

(அ) 1963-ல் சேலம் மாவட்டத்தில் "கோக்கோ" பயிரிடு வதற்கு ஏதேனும் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா ?

(இ) ஆமெனில், எந்தெந்த இடங்கள் ?

கனம் திரு. பூ. கக்கன் :

(அ) இல்லை.

(இ) இவ்வினாவிற்கிடமில்லை.

(a) No.

(b) Does not arise.

திரு. நா. ப. செங்கோட்டுவேலு : இப்போதுள்ள **கோக்கோ** பயிடுவதற்கு சேலம் மாவட்டத்தில் ஏதாவது ஆராய்ச்சி செய்யப் பட்டதா ? இன்னும் அந்த ஆராய்ச்சி நடக்கிறதா ?

கனம் திரு. பூ. கக்கன் : சேர்வராயன் கொல்லிமலையில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் என்று சொன்னேன்.

திரு. எம். டி. தியாகராஜ பிள்ளை : கனம் தலைவர் அவர்களே, கோக்கோ மக்களுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது, விலை அதிக மானதாகவும் இருக்கிறது. ஆகவே இன்னும் அதிகமாக மற்ற இடங்களிலும் பயிரிடுவதற்கு அரசாங்கம் முன்வருமா ?

கனம் திரு. பூ. கக்கன் : அரசாங்கம் இதில் அதிக கவனம் செலுத்திக்கொண்டுதான் வருகிறது. மதுரை ஜில்லாவில் காம்பூர், கன்யாகுமரியில் கோலமலை, திருநெல்வேலியில் கரையார், அம்பா சமுத்திரம் ஆகிய இடங்களில் பயிர் செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

திரு. வி. ஆர். பெரியண்ணன் : கொல்லிமலையில் ஆராய்ச்சி செய்கிறார்கள் என்று கனம் அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவை சபை முன்பு வைக்க முடியுமா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. பூ. கக்கன் : ஆராய்ச்சி நடந்து கொண்டே இருக்கும் போது சபை முன்பு வைப்பது நல்லது அல்ல என்று சொல்ல விரும்புகிறேன்.

24th March 1964]

திரு. வி. ஆர். பெரியண்ணன் : கோக்கோ பயிரிடுவதற்கு எத்தகைய சூழ்நிலை வேண்டும் என்பதை வெளியிடுவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. பூ. கக்கன் : நல்ல நிலம், சீதோஷ்ண நிலை ஆகியவைகளை எல்லாம் பார்த்து அதிகாரிகள் நிர்ணயம் செய்கிறார்கள். கோக்கோ வளர்வதற்குத் தகுந்த இடமாக இருக்கவேண்டும்.

திரு. நா. ப. செங்கோட்டுவேலு : கொல்லிமலையில் பல இடங்கள் இருக்கின்றன. நாலாயிரம் அடிக்கு மேல் இருப்பதனால் அங்கே கோக்கோ பயிரிடும் சூழ்நிலை இருக்கிறது. அங்கே அதிகம் பயிரிட வேண்டிய முயற்சிகளை எடுத்துக் கொள்வார்களா ?

கனம் திரு. பூ. கக்கன் : அது பரிசீலனை செய்யப்படுகிறது என்று சொன்னேன். சில செடிகளை வைக்கிறார்கள். அது சரியாக வளருகிறதா என்று பார்த்து பின்னால் அதிகமாகப் பயிரிடுவார்கள்.

திரு. நா. ப. செங்கோட்டுவேலு : அதே கொல்லிமலையில் கோக்கோவோடு கூட ஏலக்காய் போன்ற பயிர்கள் வைக்க வாய்ப்பு இருக்கிறது. அதையும் சேர்ந்தாற்போல் வைத்துப் பயிரிட அரசாங்கம் முயற்சி எடுக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. பூ. கக்கன் : தனிக்கேள்வி போடவேண்டும்.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம்

* 382 கேள்வி—**திரு. சா. ராமசாமி:** கனம் பொதுப் பணித் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) திருச்சி-தஞ்சை மாவட்டங்களின் இணைப்பின் பொருட்டு விளாங்குடிக்கும் திருமானூருக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் திட்டம் எந்த நிலையில் உள்ளது ?

(இ) அதன் மதிப்பீடு எவ்வளவு ?

THE HON. SRI V. RAMAIAH : (*a*) & (*b*) The Government approved the construction of a causeway at the site at a cost of Rs. 14 lakhs from the Central Road Fund Allocations. After detailed investigation, it is found necessary to construct a causeway with multi-cell box vents at a cost of Rs. 36 lakhs to cater to the needs of the traffic and to withstand floods. The Government of India have been addressed for their approval to meet the additional amount of Rs. 22 lakhs from the Central Road Fund allocations. Their reply is awaited.

திரு. சா. ராமசாமி : இப்போது இருக்கின்ற நிலைமையில் அந்தத் திட்டம் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்குள் நிறைவேறுமா ? அல்லது நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்திற்குள்ளாவது நிறைவேறுமா ?